

يُطَعَّمُ الطَّعَامُ فِيهَا مَا عَدَا هَذِهِ الزَّوَايَةَ فَسَبْحَانَ مُبِيدِ الْأَشْيَاءِ  
وَمُغَيِّرِهَا وَبِالْقُرْبِ مِنْهَا قَبْرُ الْأَمَامِ أَبِي عَبْدِ اللَّهِ أَحْمَدَ بْنِ  
حَنْبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَلَا قَبْرَةَ عَلَيْهِ وَيَذَكُرُ أَنَّهَا بُنِيَتْ عَلَى  
قَبْرِهِ مَرَارًا فَتَهَدَّمَتْ بِقُدْرَةِ اللَّهِ تَعَالَى وَقَبْرُهُ عِنْدَ أَهْلِ بَغْدَادِ  
مُعَظَّمٍ وَأَكْثَرِهِمْ عَلَى مَذْهَبِهِ وَبِالْقُرْبِ مِنْهُ قَبْرُ أَبِي بَكْرٍ الشَّيْبَلِيِّ  
مِنَ أُمَّةِ الْمُتَصَوِّفَةِ رَحِمَهُ اللَّهُ وَقَبْرُ سَرِيِّ السَّقَطِيِّ وَقَبْرُ بَشْرِ الْحَافِي  
وَقَبْرُ دَاوُدَ الطَّاعِيِّ وَقَبْرُ أَبِي الْقَاسِمِ الْجَنَيْدِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ  
أَجْمَعِينَ وَأَهْلُ بَغْدَادِ لَهُمْ يَوْمٌ فِي كُلِّ جُمُعَةٍ لَزِيَارَةِ شَيْخٍ مِنْ  
هَوْلَاءِ الْمُشَائِخِ وَيَوْمٌ لَشَيْخٍ آخَرَ يَلِيهِ هَاكَذَا إِلَى آخِرِ الْأَسْبُوعِ  
وَبِبَغْدَادِ كَثِيرٌ مِنْ قُبُورِ الصَّالِحِينَ وَالْعُلَمَاءِ رَضِيَ اللَّهُ تَعَالَى

dâd, d'autre zâouïah que celle-ci qui fournisse de la nourriture. Louons l'Éternel, qui ruine les choses et qui les change! Tout près de là se voit aussi le tombeau de l'imâm Abou Abd Allah Ahmed, fils de Hanbal. Il n'a point de coupole, et l'on raconte qu'à plusieurs reprises on en avait dressé une sur son sépulcre, mais qu'elle fut toujours détruite par le décret de Dieu très-haut. Cette tombe est en grande vénération près des habitants de Baghdâd, dont la plupart suivent le rite dudit imâm. A peu de distance se trouvent les tombeaux d'Abou Becr achchibly, un des imâms de la secte des soufis, de Sariy assakathy, de Bichr alhâfy, et de Dâoùd athhâiy, et, enfin, celui d'Abou'lkâcim aldjonaïd. Que Dieu leur soit favorable!

Les gens de Baghdâd ont un jour consacré, toutes les semaines, pour la visite d'un de ces cheïkhs, et un autre jour pour la visite de celui qui le suit, et ainsi des autres, jusqu'à la fin de la semaine. Dans cette ville, il y a une grande quantité de sépultures de personnages pieux et de savants. Que Dieu soit satisfait d'eux tous!